

யாழ் குடாநாட்டின் வடமராட்சி தென்மேற்கு பிரதேசத்தின்
தரைக்கீழ் நீர்மட்ட மாற்றம் மற்றும் உவர்த்தன்மை மாற்றத்தின்
பருவகால வேறுபாடுகள்



திரு. சிவராசா ஜெயந்தன்
பதிவு இலக்கம்: EU/18/GEO/20
சட்டிலக்கம்: PGS/MA (G)/219



Thesis
Library - EUSL



புவியியற் துறை
கலை கலாச்சார பீடம்
கிழக்குப் பல்கலைக்கழகம்

இலங்கை

2018/2019

PROCESSED
MAIN LIBRARY, EUSL

ஆய்வுச் சுருக்கம்

இவ்வாய்வில் வடமராட்சி தென்மேற்கின் உடுப்பிட்டி தெற்கு மற்றும் இமையாண்மேற்கு பிரதேசங்களின் தரைக்கீழ் நீர்வளம் தொடர்பாக உவர்த்தன்மை மாற்றம் மற்றும் தரைக்கீழ் நீர்மட்ட மாற்றம் என்பவற்றினை ஆய்வு செய்யப்பட்டது. வருடமொன்றுக்கான வரண்ட மற்றும் ஈரலிப்பான இரு முதன்மை பருவங்களும் கருத்திற் கொள்ளப்பட்டன. தெரிவு செய்யப்பட்ட முப்பது கிணறுகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் உவர்த்தன்மை சுட்டிகளான உவர்த்தன்மையின் அளவு, TDS, EC ஆகியன ஆய்வுகூட பரிசோதனையினால் கண்டறியப்பட்டன. மற்றும் தரைக்கீழ் நீர்மட்டம் களவாய்வில் கண்டறியப்பட்டது. இக்கற்கைக்கு புவிவெளி நுட்பத்திற்காக புவியியற் தகவல் முறையையில் Ordinary kriging, Trend analysis, 3D model மற்றும் Weighted overlay நுட்பமுறைகள் உபயோகிக்கப்பட்டன. புள்ளிவிபரவியல் நுட்பமுறையில் Cross section model மற்றும் Correlation நுட்பமுறைகள் உபயோகிக்கப்பட்டன. வரண்ட பருவகாலத்தில் நீர்பற்றாக்குறை மற்றும் உவராக்கம் பிரதேசத்தின் பொதுவான பிரச்சினைகள் ஆகும். இடரீதியாக வரண்ட பருவகாலத்தில்(யூலை) தொண்டைமானாறுக் கடனீரேரியின் எல்லையிலிருந்து உள்ளிலப்பரப்பு நோக்கி தூர அதிகரிப்புடன் உவர்த்தன்மையின் அளவு, TDS, EC ஆகிய உவர்த்தன்மைச் சுட்டிகளின் அளவு வீழ்ச்சியடைந்து செல்கின்றது. எனினும் ஈரலிப்பான பருவகாலத்தில்(ஷெசம்பர்) கடனீரேரியின் எல்லைப்பகுதி மட்டுமன்றி பிரதேசத்தின் இடைப்பட்ட பகுதியிலும் உவர்த்தன்மை சுட்டிகளின் அளவு அதிகமாகும் எனினும் வரண்ட பருவகாலத்தின் அளவைக் காட்டிலும் குறைவாகும். பருவகால ரீதியான தரைக்கீழ் நீர்மட்ட மாற்ற வீதத்திற்கும் உவர்த்தன்மை சுட்டிகளின் மாற்ற வீதத்திற்குமிடையே எதிரான இணைவு(negative correlation) காணப்பட்டது. உவராக்கம் மற்றும் நீர்பற்றாக்குறை போன்ற நீர்வள நெருக்கடிகளை அதிகமாக எதிர்கொள்ளும் பிரதேசமாக உடுப்பிட்டி தெற்கின் தெற்குப் பகுதி கண்டறியப்பட்டுள்ளது.

Key words: Salinity change, Water level change, Seasional variation.

Contents

விடயம்	பக்கம்
Declaration by the Candidate	i
நன்றியுரை	ii
ஆய்வுச் சுருக்கம்.....	iii
அட்டவணைகள்	vi
வரைபடங்கள்	vi
சொற்சுருக்க விபரம்	x
அத்தியாயம் 1.0	1
1.1. அறிமுகம்	1
1.2. ஆய்வின் பின்னனியும் முக்கியத்துவமும்	2
1.3. ஆய்வுப்பிரதேசம்	3
1.4. ஆய்வுப்பிரச்சினை	4
1.5. ஆய்வின் நோக்கங்கள்.....	5
1.5.1. பிரதான நோக்கம்	5
1.5.2. உபநோக்கங்கள்.....	5
1.6. ஆய்வுக்கருதுகோள்.....	6
1.7. ஆய்வின் வரையறைகள்	6
1.8. ஆய்வு முறையியல்.....	6
1.8.1. தரவுகள்	6
1.8.2 தரவுசேகரிப்பு முறைகள்	6
1.8.3. மாதிரியெடுப்பு முறை.....	9
1.8.4. தரவு சேகரிக்கப்படும் காலம்.....	10
1.8.5. தரவுப்பகுப்பாய்வு முறைகள்	11
1.8.6. ஆய்வுக்கான எண்ணக்கருப்படங்கள்.....	12
அத்தியாயம் 2.0	13
2.1. ஆய்வுப்பிரதேசத்தின் பெளதீக மானிடப் பின்னனி	13
2.1.1 பெளதீகப்பின்னனி	13
2.1.2. மானிடப்பின்னனி.....	15
2.2. தரவுகள்	18
அத்தியாயம் 3.0	24
3.1. இலக்கிய மீளாய்வு.....	24
3.2. எண்ணக்கருக்களும் கோட்பாடுகளும்	29
3.2.1. தரைக்கீழ் நீர்வளம்.....	29

3.2.2.	யാழി കുടാനാട്ടിൻ തരൈക്കീഴ്ച് നീർവാൺമം.....	29
3.2.3.	യാഴികുടാ നാട്ടിൻ തരൈക്കീഴ്ച് നീർവാൺത്തിനെത് തീർമാനിത്തുൾസാ കാരണികൾ. 30	
3.2.4.	യാഴി കുടാനാട്ടിൻ തരൈക്കീഴ്ച് നീർതാങ്കു പട്ട അമൈപ്പു.....	32
3.2.5.	യാഴി കുടാനാട്ടിൻ തരൈക്കീഴ്ച് നീർവാൺ തോട്ടർപാണ പിരഞ്ചിനെകൾ	33
3.2.6.	ഉവർത്തന്മൈ.....	33
3.2.7.	ഉവരാക്കക്കമം	33
3.2.8.	ഉവർത്തന്മൈ അണവീനുകൾ	34
അത്തിയാധികാരികൾ	അത്തിയാധികാരികൾ	36
4.1.	ഇടപ്പെടുത്തിയാൻ മർദ്ദുമം പറുവകാല രീതിയാൻ തരൈക്കീഴ്ച് നീർമട്ട മാർഗ്ഗത്തിനെക്കുറഞ്ഞിട്ടില്.....	36
4.1.1.	ഇടപ്പെടുത്തിയാൻ പകുപ്പാധിവിന്റകാൻ കുരുക്കു വെട്ടുമുക മാതിരികൾ	36
4.1.2.	ഇടപ്പെടുത്തിയാൻ തരൈക്കീഴ്ച് നീർമട്ട മാർഗ്ഗമം.....	39
4.1.3.	പറുവകാല രീതിയാണു തരൈക്കീഴ്ച് നീർമട്ട മാർഗ്ഗമം	44
4.2.	ഇടപ്പെടുത്തിയാൻ മർദ്ദുമം പറുവകാല രീതിയാക തരൈക്കീഴ്ച് നീരിൻ ഉവർത്തന്മൈ മാർഗ്ഗത്തിനെക്കുറഞ്ഞിട്ടില്.....	51
4.2.1.	ഇടപ്പെടുത്തിയാൻ മർദ്ദുമം പറുവകാല രീതിയാക തരൈക്കീഴ്ച് നീരിൻ ഉവർത്തന്മൈ അണവിന് മാർഗ്ഗത്തിനെക്കുറഞ്ഞിട്ടില്.....	52
4.2.2.	ഇടപ്പെടുത്തിയാൻ മർദ്ദുമം പറുവകാല രീതിയാക തരൈക്കീഴ്ച് നീരിൻ നീരില് കാരണന്തുൾസാ മൊത്തത് തിന്നുമാണു മാർഗ്ഗത്തിനെക്കുറഞ്ഞിട്ടില്.....	60
4.2.3.	ഇടപ്പെടുത്തിയാൻ മർദ്ദുമം പറുവകാല രീതിയാക തരൈക്കീഴ്ച് നീരിൻ മിന്കടത്തുതിരുന്ന അണവിന് മാർഗ്ഗത്തിനെക്കുറഞ്ഞിട്ടില്.....	68
4.3.	ഇടപ്പെടുത്തിയാൻ മർദ്ദുമം പറുവകാല രീതിയാൻ തരൈക്കീഴ്ച് നീർമട്ട മാർഗ്ഗമം മർദ്ദുമം ഉവർത്തന്മൈ മാർഗ്ഗത്തിനെക്കുറഞ്ഞിട്ടിലാണു ഇങ്ങനെവു ആരാധ്യതല്.....	76
4.3.1.	ഉവർത്തന്മൈയിന് അണവു	76
4.3.2.	നീരില് കാരണന്തുൾസാ മൊത്തത് തിന്നുമാണു	78
4.3.3.	മിന്കടത്തു തിരുൻ	80
4.3.4.	ഇടപ്പെടുത്തിയാൻ മർദ്ദുമം പറുവകാല രീതിയാൻ ഉവർത്തന്മൈ മാർഗ്ഗമം മർദ്ദുമം തരൈക്കീഴ്ച് നീർമട്ട മാർഗ്ഗമം.....	82
അത്തിയാധികാരികൾ	അത്തിയാധികാരികൾ	87
5.1	മുഴുവൻ.....	87
5.2.	പരിന്തുരാകൾ	89
Bibliography	Bibliography	xii
പിൻണിഞ്ഞാപ്പുക്കൾ.....	പിൻണിഞ്ഞാപ്പുക്കൾ.....	xiv